



தமிழ்க் கல்வி நிலையம், ஹோம்புஷ்

Tamil Study Centre, Homebush Inc.

Postal Address: P O Box 4019, Homebush NSW 2140

www.tsch.org.au

info@tsch.org.au

ஆண்டிறுதிப் பரீட்சை 2021

ஆண்டு: 5 விசேட வகுப்பு

திகதி: 20/11/2021

நேரம்: 2 மணித்தியாலங்கள்

ஆசிரியர்: திருமதி உஷா ஜவாகர்

மாணவர் பெயர்: _____

வினாக்கள்	வினா புள்ளி	பெற்ற புள்ளி
வினா 1	30	
வினா 2	25	
வினா 3	25	
வினா 4	20	
மொத்தப் புள்ளிகள்	100	

வினா இல	1	புள்ளிகள்	30	பக்கம்	2
---------	---	-----------	----	--------	---

வாத்தும் வேட்டை நாயும்



ஒரு குளத்தில் ஒரு வாத்து வசித்துவந்தது. அக்குளத்திலேயே தங்கிவிட்டது. வாத்து அந்தக் குளத்தை தனக்கே சொந்தம் எனகருதியது. அதனால் குளத்தின் பக்கத்தில் எந்தப் பிராணியும் வரவிடாமல் அட்டகாசம் செய்தது. அதன் அதிகாரம் அதிகமாகியது. பன்றிகள், ஆடுகள், கோழிகள், பூனைகள் எதுவானாலும் சரி, தண்ணீர் குடிக்க வந்தால் இறக்கையால் அடித்தும் அலகால் கொத்தியும் விரட்டி வந்தது.

பொல்லாத வாத்தின் தொல்லையைக் கண்டு பயந்து கோழைத்தனமான எல்லாப் பிராணிகளும் பறவைகளும் குளத்தின் பக்கம் போவது இல்லை. வாத்து இப்படி அக்கிரமம் செய்து குளத்தில் தன் ஆதிக்கத்தை நிலை நாட்டியது.

ஒரு நாள் ஒரு வேட்டை நாய் தண்ணீர் குடிக்க அந்தக் குளத்திற்கு வந்தது. நாயிடம் வாத்து, "இந்தக் குளம் எனக்குச் சொந்தம். இதில் நீ தண்ணீர் குடிக்கக் கூடாது. மரியாதையாகப் போய்விடு" என்று கூறித் தன் கைவரிசையைக் காட்டியது.

நாய் வாத்தை நோக்கி, "ஏ முட்டாளே! நான் உன்னை ஒரு நொடியில் கொன்று விடுவேன். ஆனால் உன்னைப் போன்ற பலமில்லாத, ஆயுதமெதுவும் இல்லாத பிராணியைக் கொல்ல மாட்டேன்" என்று கூறி வாத்தை அந்த குளத்திலிருந்தே விரட்டி விட்டது.

பிறகு குளத்தில் தண்ணீர் குடித்து விட்டு நாய் சென்றது. மற்றப் பிராணிகளும், பறவைகளும் வாத்து வெளியேற்றப்பட்டதை எண்ணி மகிழ்ச்சியடைந்தன.

நீதி: அகம்பாவம் என்றுமே அழிவையே ஏற்படுத்தும்.



1. இந்தக் கதையின் தலைப்பு என்ன?

2. வாத்து எது தனக்கு சொந்தம் என்று கருதியது?

3. கதையில் குறிப்பிடப்பட்டுள்ள மிருகங்கள், மற்றும் பறவைகளின் பெயர்களைத் தருக.

4. வாத்தின் குணம் என்ன?

5. மகிழ்ச்சி என்ற சொல்லின் எதிர் சொல் என்ன?

6. இந்தக் கதையின் நீதி என்ன?

(6 x 5 = 30 புள்ளிகள்)

பக்கம் 3 / 8

- BLANK PAGE -

வினா இல	2	புள்ளிகள்	25	பக்கம்	5
---------	---	-----------	----	--------	---

ஓத்த கருத்துள்ள சொற்களைத் தருக.

1. பிள்ளை : _____
2. வனம் : _____
3. வேகம் : _____
4. தொன்மை : _____
5. உடைந்தது _____

(5 x 5 = 25 புள்ளிகள்)

வினா இல	3	புள்ளிகள்	25	பக்கம்	5
---------	---	-----------	----	--------	---

பின்வரும் சொற்களின் கருத்தை விளக்குக.

1. உரையாடல் : _____
2. உறவாடல் : _____
3. போராடல் : _____
4. களவாடல் : _____
5. சொல்லாடல் : _____

(5 x 5 = 25 புள்ளிகள்)

வினா இல	4	புள்ளிகள்	20	பக்கம்	6
---------	---	-----------	----	--------	---

பின்வரும் சொற்களை வைத்து வசனம் அமைக்கவும்.

1. தமிழ் கலாசாரம்

2. இன்பம்

3. தர்மம்

4. வெற்றி

5. வீரன்

6. பணிவு

7. மரியாதை

8. புலவன்

9. அரசன்

10. திருமணம்

(10 x 2 = 20 புள்ளிகள்)

